



**July 30, 2024**

**BSE Limited**

Phiroze Jeejeebhoy Towers,  
Dalal Street,  
Mumbai-400001.

**Security ID/Scrip Code-** ELNET/517477

Respected Sir/Ma'am,

**Sub: Submission of Copies of Newspaper advertisement- Notice of Postal Ballot", Information on E-voting" and other related information.**

In line our earlier letter dated Monday, July 29, 2024, we hereby enclosing the newspaper clippings of the Notice published in **Business Standard (English daily) and Makkal Kural (in Regional Language, Tamil)** on July 30, 2024, informing about completion of dispatch/ mailing of Postal Ballot Notice and E-voting, as per the requirement of section 110 of the Companies Act, 2013 read with Rule 22 of Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 30 and 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015.

You are requested to take the same on your record.

**Thanking You,**

**Yours Faithfully,  
For ELNET TECHNOLOGIES LTD**

**RITESH SHIVKUMAR MISHRA  
COMPANY SECRETARY**

**Encl: a/a**

## NOTICE

DSP  
MUTUAL FUND

NOTICE is hereby given to all investor(s)/Unit holder(s) of DSP Mutual Fund ("Fund") that in accordance with Regulation 54 and 56 of Securities and Exchange Board of India (Mutual Funds) Regulations, 1996 and applicable circulars issued from time to time, Annual Report of the schemes and abridged summary of the schemes thereof of the Fund for the financial year ended March 31, 2024 has been hosted on the website of the Fund viz. [www.dspim.com](http://www.dspim.com) and on the website of AMFI viz. [www.amfiindia.com](http://www.amfiindia.com)

Investors can request for physical/electronic copy of Annual report and abridged summary thereof of the schemes of the Fund through any of the following means:

- SMS: Send SMS to 9266277288 from investor's registered mobile number. SMS format "AR<space>Folio". Example AR 123456
- Telephone:- Give a call at our Contact Centre at 1800 208 4499 / 1800 200 4499
- Email:- Send an email to [service@dspim.com](mailto:service@dspim.com)
- Letter:- Submit a letter at any of the AMC Offices or Computer Age Management Services Limited investor Service Centers, list available at <https://www.dspim.com/contact-us>.

Any queries/clarifications in this regard may be addressed to: **DSP ASSET MANAGERS PRIVATE LIMITED** CIN: U65990MH2012PTC362316, Investment Manager for DSP Mutual Fund ("Fund"), Mafatal Centre, 10th Floor, Nariman Point, Mumbai 400021, Tel. No.: 91-22-66578000, Toll Free No: 1800 200 4499 Website: [www.dspim.com](http://www.dspim.com)

Unit holders are requested to update their PAN, KYC, email address, mobile number, nominee details with AMC and are also advised to link their PAN with Aadhaar Number. Further, Unit holders can view the Investor Charter available on website of the Fund as well as check for any unclaimed redemptions or Income Distribution cum Capital Withdrawal ("IDCW") payments.

Place: Mumbai  
Date: July 29, 2024

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.



## Wonderla Holidays Limited

Registered Office : 28<sup>th</sup> K.M., Mysore Road, Bengaluru 562 109; Ph: 080-22010311/322/333  
Fax 080-22010324 Website: [www.wonderla.com](http://www.wonderla.com); E-mail: [mail.blr@wonderla.com](mailto:mail.blr@wonderla.com)  
CIN:L55101KA2002PLC031224

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30<sup>th</sup> JUNE 2024

(₹ in lakhs except EPS data)

SL. No.	Particulars	Quarter ended		Year ended	
		30 <sup>th</sup> June 2024	31 <sup>st</sup> March 2024	30 <sup>th</sup> June 2023	31 <sup>st</sup> March 2024
		(Unaudited)	Refer Note 3	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations (net)	17,746.89	10,483.14	19,026.76	50,602.52
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	8,347.96	3,028.96	11,221.66	21,132.20
3	Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	8,347.96	3,028.96	11,221.66	21,132.20
4	Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	6,324.18	2,260.88	8,447.36	15,796.13
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income / (Loss) (after tax)]	6,281.02	2,265.18	8,376.11	15,750.27
6	Equity Share Capital (Paid Up)	5,657.34	5,657.34	5,657.34	5,657.34
7	Earnings per share (face value of Rs.10/- each) (not annualised for the quarters)				
	Basic:	11.18	4.00	14.93	27.93
	Diluted:	11.14	3.98	14.93	27.84

## Notes:

- The above financial results for the quarter ended 30 June, 2024 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 29 July 2024. The results for the quarter ended 30 June 2024 have been reviewed by the statutory auditors of the Company and the statutory auditors have issued an unmodified conclusion in respect of the same.
- The Statement has been prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) prescribed under section 133 of the Companies Act, 2013 read with the relevant rules thereunder and in terms of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended.
- The figures for the quarter ended 31 March 2024 as reported in these financial results are the balancing figures between the audited figures in respect of the full previous financial year and the published year to date figures up to the end of the third quarter of the previous financial year.
- The fourth amusement park at Bhubaneswar has started commercial operations w.e.f. 24 May, 2024. Accordingly, the figures for the previous periods are not comparable.

Place: Bengaluru  
Date: 29.07.2024

For Wonderla Holidays Limited  
Sd/-  
Managing Director

## — TENDER CARE —

— Advertorial

## INDIAN BANK - FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2024

Bank's Global Business is at ₹12.20 lakh Cr, up by 11% YoY. Net Profit up by 41% YoY at ₹2403 Cr in Jun'24 from ₹1709 Cr in Jun'23. Operating Profit improved by 9% YoY to ₹4502 Cr in Jun'24 from ₹4135 Cr in Jun'23. Net Interest Income increased by 8% YoY to ₹6178 Cr in Jun'24 from ₹5703 Cr in Jun'23. Fee based income grew by 17% YoY to ₹788 Cr in Jun'24 from ₹671 Cr in Jun'23. Total Deposits increased by 10% YoY and reached to ₹681183 Cr in Jun'24 as against ₹621539 Cr in Jun'23. Both CASA & Savings deposit grew by 6%, Current deposit grew by 5% YoY. Key Highlights (Quarter ended Jun'24 over Mar'24): 13.42%, Tier I Capital improved by 105 bps YoY to 13.93%. Net Profit up by 7% QoQ to ₹2403 Cr in Jun'24 from ₹2247 Cr in Mar'24. Operating Profit improved by 5% QoQ to ₹4502 Cr in Jun'24 from ₹4305 Cr in Mar'24. Net Interest Income improved by 3% QoQ to ₹6178 Cr in Jun'24 as against ₹6015 Cr in Mar'24.



## CUB 1ST QUARTER - PERFORMANCE RESULTS, FINANCIAL YEAR 2024-25

City Union Bank Limited announced its performance results of the 1st Quarter ended for Financial Year 2024-25. The Bank earned Net Interest Income of Rs.545 cr for Q1 FY25 as against Rs.523 cr in Q1 FY 24. Non Interest Income of Rs.192 cr for Q1 FY25 as against Rs.191 cr in Q1 FY 24. The operating expense is Rs.364 cr for Q1 FY 25 as compared to Rs.300 crs in Q1 FY 24. The Gross Profit was Rs.373 cr in Q1 FY 25 as against Rs.414 cr in the corresponding period last year. The Bank made a provision of Rs.109 cr as of 30th June 2024 as against Rs.187 cr in the corresponding period last year. The PAT was Rs.264 cr in Q1 FY 25 as against at Rs.227 cr in Q1 FY 24. Total Deposits of the Bank had increased by 6% for Q1 FY 25 to Rs.54,857 cr from Rs.51,655 cr in Q1 FY 24. CASA portion stood at 30% to total deposits. Cost of Deposits increased to 5.72% for the quarter ended 30th June 2024 from 5.36% in the same period last year. The increase is in line with policy rate hikes.



## UNION BANK OF INDIA, CUTTACK REGION, CONDUCTS PLANTATION PROGRAMME

As a drive of Plantation for Mother launched by Ministry of Environment, Forest, Central Govt, Union Bank of India, Regional Office, Cuttack organized plantation activity in the Campus of OSAP, 6th Battalion, OMP, Cuttack which was inaugurated by the Commandant, S N Mallick. Saplings were planted by Commandant Shri Mallick, Deputy Commandant Anil Kumar Pradhan and by other officials. Total 500 saplings were planted in the drive. Union Bank of India, RO Cuttack has also conducted such plantation activities at various other places like schools, villages in Cuttack, Dhenukanal districts. Saroj Kumar Rout, Regional Head, Bishnu Charan Behera, Dy. Regional Head, Chinmaya Behera, Chief Manager and other officials from bank side were present and also planted saplings.



## KARNATAKA BANK PARTNERS WITH ICICI LOMBARD GENERAL INSURANCE CO. LTD. TO ENHANCE CUSTOMER BENEFITS

Karnataka Bank is pleased to announce its strategic partnership with ICICI Lombard General Insurance Co. Ltd., a leading general insurance company in India. This collaboration aims to offer enhanced insurance solutions and customer benefits to our valued patrons. Through this tie-up, Karnataka Bank customers will have access to a wide range of comprehensive insurance products and services provided by ICICI Lombard. These offerings include health insurance, motor insurance, travel insurance, home insurance, and more, catering to the diverse insurance needs of individuals and businesses alike.



Speaking on the occasion Shri. Sekhar Rao, Executive Director stated that "We are committed to enriching the financial and banking experience for our customers with ease and choice. Our collaboration with ICICI Lombard underscores this commitment and reinforces our efforts to offer best in class insurance solutions. Further Bank is embarking on digital insurance initiatives which will empower the Bank's customers to conveniently access and manage their insurance policies through digital platforms. This includes online policy purchase, real-time claims processing, and personalized insurance advisory services, ensuring a hassle-free experience".

Shri. Anand Singhi, Chief - Retail and Government at ICICI Lombard, expressed his optimism for the collaboration, stating, "At ICICI Lombard, our core mission is to provide precisely tailored risk management solutions that adapt to the evolving needs of consumers and businesses alike. Partnering with Karnataka Bank, celebrated for its unwavering dedication to excellence, presents a compelling opportunity to broaden our horizons and present customers with a holistic insurance portfolio. We are confident that our bespoke risk management solutions will effectively cater to the diverse needs of customer segments across India."

## UNION BANK OF INDIA, RAYAGADA REGION, CONDUCTS MEGA MSME CAMPAIGN

Union Bank of India, Regional Office, Rayagada conducted Mega MSME Campaign on 26.07.2024 at Hotel Lotus Paradise, Rayagada. The camp was attended by many MSME entrepreneurs of Rayagada. The campaign was inaugurated by Jeetendra Sharma, Asst General Manager, Central Office, Union Bank of India in the presence of Kundan Sinha, Regional Head, Union Bank of India, Rayagada Regional Office. Shri Sharma briefed about the various loan schemes of Bank available for MSME entrepreneurs and appealed the entrepreneurs to be associated with Union Bank of India and assured to deliver best of the services in the industry. Mr. Anil Behera, Head, MSME Loan Point assured the customers for fastest approvals of their applications. The meeting was concluded with vote of thanks by Prabhat Sinha, Deputy Regional Head of Union Bank of India, Regional Office Rayagada.



**BAJAJ HOUSING FINANCE LIMITED**

Corporate Office: Carabrum It Park B2 Building, 5th Floor, Kalyani Nagar, Pune, Maharashtra - 411014  
BRANCH OFFICE : Bajaj Housing Finance Ltd, Ground floor, Chateaud Ampa, No.37, Nelson Manickam Road Chennai-600029 Authorized Officer's Details: Name: Rathish Ramachandran, Email: [rathish.ramachandran@bajajhousingfinance.com](mailto:rathish.ramachandran@bajajhousingfinance.com), Mob No. 9940155459 & 8778385641 / 8669189048

**PUBLIC NOTICE FOR E-AUCTION FOR SALE OF IMMOVABLE PROPERTIES UNDER THE SECURITISATION AND RECONSTRUCTION OF FINANCIAL ASSETS AND ENFORCEMENT OF THE SECURITY INTEREST ACT 2002 (Act)**

Notice is hereby given to the public in general that the below mentioned Borrower/co-borrower mortgaged the immovable property which is described hereunder to Bajaj Housing Finance Limited ("BHFL") and the possession of the said immovable property ("Secured asset/property") has been taken over by the Authorized Officer in accordance of the SARFAESI Act 2002 and rules there to. The secured asset will be sold through public auction by bidding for realization of the loan dues, applicable interest, charges and costs etc., payable to BHFL, as detailed below. The secured asset is being sold on 17/08/2024 and the bidding will be held on "AS IS WHERE IS", "AS IS WHAT IS", "WHATEVER THERE IS" AND "WITHOUT RECOURSE BASIS" under the rule number 8 & 9 of the Security Interest (Enforcement) Rules (hereinafter referred to as the rules) and on the terms and conditions specified here-under:

Loan account details/ BORROWER'S/ GUARANTOR'S NAME & ADDRESS	1. Date & Time Of E-auction 2. Last Date Of Submission Of EMD 3. Date & Time Of The Property Inspection 4. Property Description	• Reserve Price • EMD OF THE PROPERTY • BID INCREMENT
LAN:- 403HHL0247439, H403HLT0249668, H403HLT0249667 1. SARANYAR (Borrower) 2. S DHILIPKUMAR (Co-Borrower) Both At Marulathal Prestige, E Block 33 Krishna Nagar, West Tambaram, Chennai, Tamilnadu-600085 Total Outstanding: Rs.33,49,809/- (Rupees Thirty Three Lakhs Forty Nine Thousand Eight Hundred and Nine only) Along with future interest and charges accrued w.e.f 23/07/2024.	1) E-auction Date : 17-Aug-2024 between 11:00 am to 12:00 pm with unlimited extension of 5 minutes 2) Last Date of Submission of EMD with KYC is 16-Aug-2024 up to 5:00p.m. (IST) 3) Date of Inspection :- 31/07/2024 to 14/08/2024 between 11:00 am to 4:00 pm (IST) 4) Description of the immovable property: Flat bearing No "3", "Block E" in the "Second Floor" having Super Plinth area of 624 Sq.ft (including common area), 265 Sq.ft. Undivided share of land situated at Peerkankaranai Village, Tambaram Taluk, Kancheepuram District comprised in S.Nos.27/1 & 2 measuring about 1 Acre 35 cents, in S. No.25 measuring about 30 cents an in S. No.26 measuring about 31 cents, all put together a total extent of 1 Acre 96 cents out of which 822.64 sq.mts (854.89 sq.ft) has been gifted to The Member Secretary CMDA Chennai for O.S.R and formation of Road and the balance land is measuring 7069.43 Sq.mts (76095.39 Sq.ft). North by : 30 feet and OSR gifted land to CMDA South by : Land in S. No.24 East by : Land in S. No.22 & 23 and 15 feet link road gifted to CMDA in S. No.27/1 West by : Land in S.Nos.29 & 31	Reserve Price: Rs. 22,50,000/- (Rupees Twenty Two Lakh Fifty Thousand only) EMD: Rs. 2,25,000/- (Rupees Two Lakh Twenty Five Thousand Only) 10% of Reserve Price. BID Increment - RS.25,000/- (rupees Twenty Five Thousand Only) & In Such Multiples.

Terms and Conditions of the Public Auction are as under:  
• Public Auction is being held on "AS IS WHERE IS, AS IS WHAT IS AND WITHOUT RECOURSE BASIS" and is being sold with all the existing and future encumbrances whether known or unknown to Bajaj Housing Finance Limited.  
• The Secured asset will not be sold below the Reserve price.  
• The Auction Sale will be online through e-auction portal.  
• The e-Auction will take place through portal <https://bankauctions.in>, on 17th Aug, 2024 from 11:00 AM to 12:00 PM to onwards with unlimited auto extension of 5 minutes each.  
• For detailed terms and conditions please refer company website URL <https://www.bajajhousingfinance.in/auction-notices> or <https://bankauctions.in> and for any clarification please connect with Authorized officer.

Date: 30/07/2024  
Place: CHENNAI  
Sd/- (Rathish Ramachandran)  
Authorized Officer, Bajaj Housing Finance Limited

**सेंट्रल बैंक ऑफ इंडिया**  
**Central Bank of India**

1911 से आपके लिए "केंद्रित" "CENTRAL" TO YOU SINCE 1911

**TENDER INVITATION NOTICE**

Central Bank of India invites bids for tender no. 318 Dated 29.07.2024 RFP FOR EMPANELMENT OF CORPORATE BUSINESS CORRESPONDENTS FOR RURAL/SEMI URBAN/URBAN/METRO LOCATIONS FOR FINANCIAL INCLUSION BANKING SERVICES THROUGH KIOSKS/NON KIOSKS for Central Bank of India.

Last date & Time for bid submission is 20.08.2024; 15:00 hours  
Bids will be opened on 20.08.2024; 16:00 hours  
For details and downloading RFP Documents, please visit our website: [www.centralbankofindia.co.in](http://www.centralbankofindia.co.in)

**GENERAL MANAGER**  
**SOCIAL BANKING DEPARTMENT**

**ORISSA BENGAL CARRIER LTD.**

CIN: L63090CT1994PLC008732

Registered Office: Jiwan Bima Marg, Pandri, Raipur (C.G.) 492001  
Corporate Office: A-1, Third Floor, CG Elite Complex, Opposite Mandi Gate, Pandri, Raipur (C.G.) 492001, Website: [www.obclimited.com](http://www.obclimited.com), email(s): [cs@obclimited.com](mailto:cs@obclimited.com) | Tel: 0771-2281321 | 0771-4054518

**NOTICE OF ANNUAL GENERAL MEETING**

NOTICE is hereby given that the 29th Annual General Meeting of the members of the Company will be held on Tuesday, the 27th day of August, 2024 at 11:00 AM to transact the businesses as set out in the Notice convening the AGM, at the Corporate Office of the Company situated at A-1, 3rd Floor, CG Elite Complex, Opposite Mandi Gate, Pandri, Raipur (C.G.) 492001 in physical mode in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015.

**Details of AGM schedule**

S.N.	Particulars	Schedule
1	Cut-off date for determining list of shareholders who is eligible to participate in voting	August 21, 2024
2	Tentative date of completion of dispatch of notice	July 30, 2024
3	Date of Commencement of E-Voting	From 10:00 AM August 23, 2024
4	Date of End of E-Voting	Till 05:00 PM August 26, 2024
5	Scrutinizer	M/s. Anil Agrawal & Associates, Practicing Company Secretaries
6	Tentative date of submission of the report on voting by the scrutinizer	August 29, 2024
7	Tentative date of Intimation to Stock exchange of voting results and placing the same on website of the Company.	August 29, 2024

The Members shall take a note that the Notice of AGM is being sent through E-mail to all the shareholders as on the cut-off date i.e., Tuesday, July 23, 2024 who have registered their email id with their depository and simultaneously physical notice is being sent to those members whose email id is not registered. The Notice of AGM and the 29th Annual Report are available on the websites of the Stock Exchanges viz. BSE at [www.bseindia.com](http://www.bseindia.com) and NSE at [www.nseindia.com](http://www.nseindia.com) and the website of the Company at [www.obclimited.com](http://www.obclimited.com). The physical copy of the Annual Report will be sent to those shareholders who request for the same.

In accordance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Company is providing e-voting facility to its members. For detail of manner of casting vote through e-voting, members are requested to refer Instructions given in Notice of AGM. The shareholders are requested to exercise their voting rights through e-voting or participating in the Meeting.

**Members are informed that:-**  
1) They will not be able to cast their vote electronically beyond the date and time mentioned above as remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter; 2) Once the vote on a resolution is cast by the member, he/she shall not be allowed to change it subsequently or cast the vote again; 3) Members who have voted through remote e-voting can attend the AGM but will not be eligible to vote at the AGM; 4) The results declared along with the Scrutinizer Report, shall be placed on the Company's website immediately after the results are declared by the Chairman; and 5) If you have any queries or issues regarding e-voting from the CDSL e-Voting System, you can write an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or contact Mr. Rakesh Dalvi on 022-23058738 and 022-23058542/3. E-voting toll-free number is 1800225533.  
The Notice of AGM and the Annual Report can be downloaded from the website of the company at [www.obclimited.com](http://www.obclimited.com)

Date: 29.07.2024  
Place: Raipur  
For, Orissa Bengal Carrier Limited.  
Sd/- Ravi Agrawal  
Managing Director

**Government of Kerala**

Published Tenders from 25-07-2024 to 28-07-2024  
Directorate of Animal Husbandry

**Tender ID: 2024 DAH 680522 1 \* Principal Training Officer**  
**\* A Help Kit \* Closing Date: 09-Aug-2024 \* PAC:**  
**Rs1400000**

Visit <https://etenders.kerala.gov.in> for more details.  
Ro.No:25-28/Jul/2024/PRD(N)8

**THE BRAITHWAITE BURN AND JESSOP CONSTRUCTION COMPANY LIMITED**

(A Government of India Enterprise)

Regd. Off: 27, Rajendra Nath Mukherjee Road, Kolkata - 700 001 Phone No. (033) 2248-5841-44; Fax: (033) 2210-3961 E-mail: [info.bbjcon@bjjcon.com](mailto:info.bbjcon@bjjcon.com) Website: [www.bbjcon.com](http://www.bbjcon.com)

**NOTICE INVITING E-TENDERS**

e-Tenders are invited, UNDER THE TWO-BID SYSTEM, from reputed Agency(ies) towards execution of civil works for construction of Foot Over Bridges (FOBs) and other miscellaneous works at Andal & Panagarh, identified for the development under Amrit Bharat Station scheme in the jurisdiction of Gati Shakti Unit - Asansol Division, Eastern Railway.

e-Tender No.: eNIT/FOB/CIVIL/21571318/PKG-01/2024 Dated 30-07-2024.

Tender documents may be downloaded from <https://eprocure.gov.in/eprocure/app> and/or [www.bbjcon.com](http://www.bbjcon.com) (Tender ID: 2024.BBJG.818710.1). Sealed e-Bids (Two-Cover System) can be uploaded in e-procurement portal up to 15:00 hrs. on or before 12/08/2024 and opening of e-Tenders (Technical) will be on 13/08/2024 at 15:00 hrs. "Orrigendum", if any, would appear only on the BBJ's website & e-Procurement portal and not to be published in any newspaper.

**SAFARI INDUSTRIES (INDIA) LIMITED**

CIN: L25200MH1980PLC022812

Registered office: 302-303, A Wing, INDIAS #1 LUGGAGE BRAND  
The Cube, CTS No.1498, A/2, Marol, Andheri (East), Mumbai 400 059 | (T): +91-22-40381888 | (F): 022-40381850; (E): [investor@safari.in](mailto:investor@safari.in) | (W): [www.safaribags.com](http://www.safaribags.com)

**NOTICE**

**TRANSFER OF EQUITY SHARES OF THE COMPANY TO INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF)**

Members are hereby informed that pursuant to provisions of Sections 124 and 125 of the Companies Act, 2013, read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"), the dividend declared for the financial year 2016-17 which shall remain unclaimed and unpaid for a period of seven years, and also the shares in respect of which the dividends are unclaimed/ unpaid for seven consecutive years (starting from the dividend for the financial year 2016-17) or more, will be transferred to the IEPF by 4<sup>th</sup> November 2024 as per the procedure set out in the Rules.

However, no such shares shall be transferred to the IEPF where to the knowledge of the Company there is specific order of Court/ Tribunal or statutory Authority restraining any transfer of such shares or payment of dividend or where the shares are hypothecated/ pledged under the Depositories Act, 1996.

In compliance with the Rules, the Company has informed about the share transfer as above individually to the shareholders whose shares are liable to be transferred to IEPF ("Concerned Members"). The Concerned Members may refer the prescribed details on Company's website at [www.safaribags.com](http://www.safaribags.com).

Concerned Members shall note that for the shares held in:

- In dematerialized form:** The Company shall inform the depository by way of corporate action for transfer of the said Shares to IEPF.
- In physical form:** new share certificate(s) will be issued and transferred in favour of the IEPF authority and the original share certificate(s) (letter of confirmation (s) issued/ held in your name will stand automatically cancelled.

In the event valid claim is not received on or before 6<sup>th</sup> October 2024 from the Concerned Members, the Company will proceed to transfer liable shares and dividend thereon to the IEPF without any further notice.

Please note that no claim shall lie against the Company/ Registrar and Transfer Agent in respect of the unclaimed dividends and the shares transferred to IEPF after 6<sup>th</sup> October 2024. Concerned Members can claim the dividend and shares transferred to IEPF including all benefits accruing on such shares, if any, from the IEPF Authority by creating a login at [www.mca.gov.in](http://www.mca.gov.in) and then submitting application in Form IEPF-5 through MCA Services >> Company E-filing >> IEPF Services.

For any queries on the above matter, you are requested to contact the Company's RTA, Adroit Corporate Services Private Limited, Unit: Safari Industries (India) Limited, 18-20, Jafferhoy Industrial Estate, Makwana Road, Marol Naka, Andheri (East), Mumbai 400059; (T) 022 04001 022- 28594060; e-mail: [info@adroitcorporate.com](mailto:info@adroitcorporate.com) or at Company's contact details mentioned herein.

For Safari Industries (India) Limited  
Sd/-  
Rameez Shaikh  
Company Secretary

Place : Mumbai  
Date : 29<sup>th</sup> July 2024

Footnote: \*Source Euromonitor International Limited: Personal Accessories 2024 cat; Luggage category; gbn; all retail channel, value rtp terms; 2023 data"

**ELNET TECHNOLOGIES LIMITED**

CIN: L72300TN1990PLC019459

Registered office: Elnet Software City, TS 140, Block No.2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113  
Phone No. : 91 - 44 - 2254 1791/93; Fax: 91 - 44 - 2254 1955 E-mail: [elnetcity@gmail.com](mailto:elnetcity@gmail.com); website: [www.elnettechnologies.com](http://www.elnettechnologies.com)

**POSTAL BALLOT NOTICE TO MEMBERS**

Notice is hereby given to the Members of Elnet Technologies Limited ("the Company"), pursuant to the provisions of Section 108 and 110 and other applicable provisions of the Companies Act, 2013 (the Act) read with the Rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 ("the Management Rules"), Regulation 44 of Securities and Exchange Board of India (SEBI) (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, (SEBI Listing Regulations) and other applicable laws and regulations for the time being in force, and as amended, read with the guidelines prescribed by MCA Inter alia for conducting Postal Ballot through e-Voting vide General Circulars No.14/2020 dated April 8, 2020, No.17/2020 dated April 13, 2020, No.22/2020 dated June 15, 2020, No.33/2020 dated September 28, 2020, No.39/2020 dated December 31, 2020, No.10/2021 dated June 23, 2021, No.20/2021 dated December 08, 2021, No.4/2022 dated April 05, 2022, No.11/2022 dated December 28, 2022 and No.09/2023 dated September 25, 2023 (collectively the MCA Circulars), Secretarial Standards on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India (ICSI) and notified by MCA, and related SEBI circulars and other applicable provisions, if any, including any statutory modification(s) or re-enactment(s) thereof, for the time being in force and as amended from time to time, that approval of Members of the Company is sought for the following agenda item, by means of Postal Ballot by voting through electronic means (remote e-Voting) only.

**Agenda Item and Ordinary Resolution:**

1. Appointment of Mr. Venkatesan Kumaresan (DIN: 10646507) as a Non-Executive Director of the Company;

In compliance with the MCA Circulars, the Company has completed the dispatch of Postal Ballot Notice along with the explanatory statement and remote e-voting instructions on Monday, July 29, 2024 through electronic mode (e-mails), to those Members whose e-mail addresses appeared in the Register of Members/List of Beneficial Owners as maintained by the Company/depository participant(s) as at the close of business hours as on the cut-off date Friday, July 26, 2024 and the e-mail addresses registered with the Company/Depositories.

Members are requested to record their assent (FOR) or dissent (AGAINST) through the remote e-voting process not later than on Wednesday, August 28, 2024, at 05:00 PM (IST). The remote e-voting facility shall be disabled by CDSL after Wednesday, August 28, 2024, at 05:00 PM (IST). Once the vote is cast on the resolution, the Member will not be allowed to change it subsequently or cast the vote again. The voting rights shall be reckoned on the paid-up equity shares registered in the name of the Members as on that date.

The Postal Ballot Notice is available on the website of the Company at [www.elnettechnologies.com](http://www.elnettechnologies.com) website of Stock Exchanges viz. BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com) respectively on website of CDSL [www.evotingindia.com](http://www.evotingindia.com)

Soft copy of the Notice of Postal Ballot is available at the link: [www.elnettechnologies.com/Document/Postal-Ballot-VK-29072024.pdf](http://www.elnettechnologies.com/Document/Postal-Ballot-VK-29072024.pdf)

The Members whose names appeared in the Register of Members or in the List of Beneficial Owners maintained by the depositories as on the Cut-off Date are entitled to vote on the Resolutions set forth in the Postal Ballot Notice by availing remote e-voting facility. A person who is not a Member as on the Cut-off Date shall treat this notice for information purposes only.

The Company has engaged the services of Central Depository Services (India) Limited (CDSL) for the purpose of providing e-voting facility to all its members, to enable them to cast their votes electronically on the Ordinary Resolution set forth in the Notice.

**The e-voting facility will be available during the following period:**

Commencement of E-Voting	Tuesday, July 30, 2024, at 9.00 A.M. (IST)
Conclusion of E-Voting	Wednesday, August 28, 2024, at 5.00 P.M. (IST)

The Company has appointed M/s. B.P. & Associates, Practicing Company Secretaries, Chennai M No: F11722 CP No: 11033 as the Scrutinizer (Entity



